

පාර්ලිමේන්තුවේ රජයේ ගිණුම් පිළිබඳ කාරක සභාව විසින් සභාගත කරන ලද වාර්තා සම්බන්ධයෙන් ස්ථාවර නියෝග අංක 119(4) යටතේ ගරු අමාත්‍යවරයාගේ නිරීක්ෂණ හා ගනු ලබන පියවර පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කිරීම.

மாண்புமிகு அமைச்சர் வழங்கிய கருத்துக்களின் தாக்கல் மற்றும் நிலையான ஒழுங்கு
எண் 119(4) விதிகளின்படி பொதுப் கணக்குகளைச் சோதிக்கும் குழுவால்
உட்கொடுத்த அறிக்கைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

Submission of observations of Hon. Minister and steps taken with regard to the reports tabled by the Committee on Public Accounts in terms of standing Order No. 119(4)


பாராளுமன்ற வெளியீட்டு தொடர் எண் - 492

நிறுவனத்தின் பெயர் - துணி தொழில் துறை

பகுதி I

அறிக்கையில் குறிப்பிடப்பட்டபடி குழுவால் கண்டறியப்பட்ட குறைபாடுகள்	குறைபாடுகளை சரிசெய்ய நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலை
1. ஆண்டு நிதி அறிக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் சமர்ப்பிக்கப்படவில்லை.	இந்த காலப்பகுதியில் நிலவிய பொருத்தமான அதிகாரி பதவி வெற்றிடம் தற்போது நிரப்பப்பட்டுள்ளது, மேலும் 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான ஆண்டு நிதி அறிக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன..
2. அரசு அதிகாரிகளுக்கான முன்பணம் தொடர்பான "B" கணக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதியில் சமர்ப்பிக்கப்படவில்லை.	இந்த காலப்பகுதியில் நிலவிய பொருத்தமான அதிகாரி பதவி வெற்றிடம் தற்போது நிரப்பப்பட்டுள்ளது, மேலும் 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான அரசு அதிகாரிகளுக்கான முன்பணம் தொடர்பான "B" கணக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
3. நிதி ஒழுங்கு விதி 134 (2) இன் படி, ஆண்டின் தொடக்கத்தில் கணக்காய்வாளர் நாயகத்துடன் ஆலோசனை செய்து உள் கணக்காய்வு திட்டம் தயாரிக்கப்படவில்லை	உள் கணக்காய்வாளர் பதவி காலியாக இருப்பதால் உள் கணக்காய்வு திட்டத்தை ஆரம்பிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக கணக்காளர் ஒருவரை வழங்குமாறு கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சிற்கு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
4. மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டுகளுக்கான தணிக்கை மற்றும் மேலாண்மை குழுக் கூட்டங்கள் தேவையானபடி நடத்தப்படவில்லை.	கைத்தொழில் அமைச்சினால் நடத்தப்பட்ட தணிக்கை மற்றும் மேலாண்மை குழுக் கூட்டங்களில் நிறுவனம் பங்கேற்றது.
5. ஒரு ஆண்டுக்கு மேல் நிலுவையில் உள்ள கடன் இருப்புகள் காணப்பட்டன.	தொடர்புடைய அதிகாரிகளின் ஓய்வூதிய ஆவணங்கள் ஓய்வூதியத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஓய்வூதியத் துறையில் தொடர்புடைய விடயங்கள் தீர்க்கப்பட்ட பின்னர் நிலுவையில் உள்ள கடன் இருப்புகளை சரிசெய்து தீர்க்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

1. நிறுவனத்தின் கணக்குகள் தொடர்பான கணக்காய்வு கருத்து தகுதியுள்ள கருத்து / எதிர்மறை கருத்து / சுயாதீன கருத்து ஆகும்	2023 ஆம் ஆண்டிற்கான கணக்குகளில் தகுதி உடைய கருத்து வழங்கப்பட்டிருந்தது; மேலும் 2024 ஆம் ஆண்டிற்கான கணக்குகளில் உண்மையான மற்றும் நியாயமான கருத்து வழங்கப்பட்டுள்ளது.
--	--



கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர்

Sunil Handunneththi (M.P)
Minister of Industry and Entrepreneurship Development
Ministry of Industry and Entrepreneurship
Development
P.O. Box 570, No. 73/1, Galle Road,
Colombo - 03.